



தமிழ்நாடுவேளாண் மைப் பல்கலைக் கழகம்
&
இந்தியவானிலைத் துறை
வேளாண் காலநிலைஆராய்ச் சிமையம், கோவை
கோயமுத்தூர் மாவட்டவானிலைசார்ந்தவேளாண்
அறிக்கை
(01.05.2021 முதல் 05..05.2021)



அறிக்கை எண் 035/2021

தேதி 30.04.2021

மாநிலத் தின் கடந்தவாரவானிலை

தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 34° செ முதல் 41° செ ஆகவும், இரவுநேர வெப்பநிலை 21° செ முதல் 29° செ ஆகவும், கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 19° செ முதல் 24° செ ஆகவும், இரவுநேர வெப்பநிலை 10° செ முதல் 12° செ ஆகவும் பதிவானது. தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெறப்பட்டது.

கோயமுத்தூர் மாவட்டவானிலைசார்ந்தவேளாண் அறிக்கை

| கடந்தவாரவானிலை (27..04 .2021 முதல் 29 04.2021) | | | அடுத்தஜூந்துநாட்களுக்கானவானிலை முன் ணறிவிப்பு - 05..05.2021- 08.30 வரை | | | | | |
|--|-------|-------|--|------------------|------------------|------------------|------------------|------------------|
| 27/04 | 28/04 | 29/04 | தேதி | நாள் -1 01/05 | நாள் -2 02/05 | நாள் -3 03/05 | நாள் -4 04/05 | நாள் -5 05/05 |
| 0.3 | 0.2 | 0.0 | மழை (மி.மீ) | 4 | 1 | 1 | 4 | 4 |
| 35 | 36 | 36 | அதிக பட்ச வெப்பநிலை ($^{\circ}$ செ) | 37 | 37 | 37 | 36 | 36 |
| 25 | 25 | 25 | குறைந்த பட்ச வெப்பநிலை ($^{\circ}$ செ) | 24 | 24 | 24 | 23 | 23 |
| 7 | 4 | 4 | மேக மூட்டம் (ஆக்டா) | 7 | 7 | 7 | 7 | 7 |
| 78 | 81 | 77 | அதிக பட்ச காற்றின் ஈரப்பதம் (%) | 85 | 85 | 85 | 85 | 85 |
| 53 | 45 | 50 | குறைந்தபட்ச காற்றின் ஈரப்பதம் (%) | 40 | 40 | 40 | 40 | 40 |
| 10 | 11 | 13 | காற்றின் வேகம் (கி.மீ/ மணி) | 10 | 10 | 10 | 10 | 10 |
| 180 | 180 | 200 | காற்று வீசும் திசை | 200 | 200 | 200 | 200 | 200 |

எதிர்பார்க்கப்படும் வானிலை கோயமுத்தூர் (01. 05..2021 முதல் 05 05.2021)

வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே இடு மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை 36° செ முதல் 37° செ ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செ முதல் 24° செ ஆகவும், காலைநேர காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 40 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

வேளாண் அறிவுரை

| | | |
|--------------|------------------------------|---|
| பொது அறிவுரை | | <p>மேற்கு மலைத்தொடர்ச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளது. நீர்ப்பாசனத்தை தள்ளிப்போடவும் மற்றும் கோடை உழவு செய்யவும்.</p> <p>கோடை மழையினை நிலத்துடியில் சேமிக்கவும், பயிர் கழிவுகளை மறுசூழ்சி செய்யவும், அறுவடை செய்த மற்றும் தரிசு நிலங்களை சரிவிற்கு குறுக்காக மண்ணை புரட்டும் கலப்பை கொண்டு உழவு செய்யவும்.</p> |
| கம்பு | விதைப்பு மற்றும் இளம் பருவம் | <p>இறைவ கம்பு மற்றும் பாடுவாசி விதைப்பினை தொடரவும். விதைகளை 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசல் கொண்டு கடினப்படுத்தி (விதைகளை 16 மணி நேரம் ஊரவைத்து, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி) விதைக்கவும்.</p> |
| என் | காய் பிடிக்கும் பருவம் | <p>தற்போது நிலவும் அதிக பகல்நேர மற்றும் இரவு நேர வெப்பநிலை காரணமாக பிப்ரவரி மாதம் 15 -ம் தேதி கோடையில் பயிர் செய்த இறைவ என் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்கம் தென்படுகிறது. இதனைக் கண்காணித்து 5 சதம் வேப்பம்கொட்டை வடிகரைசலை மாலைவேளையில் தெளிக்க வேண்டும்.</p> |
| கரும்பு | வளர் பருவம். | <p>மழையுடன் காற்றின் வேகம் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதால் கரும்பு பயிர் சாயாமல் தவிர்க்க தோகை உரிக்க வேண்டும்.</p> <p>மழையின் காரணமாக கரும்பு பயிரில் இரும்பு சத்து குறைபாடு தென்படுகிறது. எனவே இதை நிவர்த்தி செய்ய மழை இல்லாத தருணங்களில் 1 சதவீதம் இரும்பு சல்பேட் கரைசலை 1 சதவீதம் யூரியா கரைசலுடன் சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் குறைபாடு நிவர்த்தி ஆகும் வரை தெளிக்கவும்.</p> <p>கடந்தவார மற்றும் எதிர்பார்க்கப்படும் மழையினைப் பயன்படுத்தி பின் பருவ கரும்பு சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மேலும் நடவுக்கு முன்பு கருணாக்களை 0.1 சதவீதம் கார்பன்டசிம் கரைசலில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு நடவு செய்யவும்.</p> |
| மா | காய் பிடிக்கும் பருவம் | தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுதால் பிஞ்ச உதிர்வதை தடுக்க மாமரத்திற்கு நீர்ப்பாசனம் செய்யவும். |
| தென்னை | | <p>தென்னை மரத்தின் பாத்திகளை களைக் கொத்து கொண்டு கிளரி விடுவதன் மூலம் மழை நீரை சேகரிக்கலாம்.</p> <p>இலேசான தூறலே எதிர்பார்க்கப்படுவதால் மண்ணின் ஈரத்தை பொறுத்து இறைவ பயிர்களுக்கு நீர் பாய்ச்சவும் குறிப்பாக தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு நீர் பாய்ச்சவும்.</p> |
| மஞ்சள் | நடவ | நிலவும் வானிலையில் மஞ்சள் கிழங்கை நடவு செய்வதற்கு உழவு மேற்கொள்ளவும். ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் தொழு உரத்தை வயலில் இட்டு கடைசி உழவு மேற்கொள்ளவும். |
| காளான் | | வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் காளான் குடில்களில் வெப்பநிலையைக் குறைக்க கூடாதத்தின் மேல் தண்ணீர் தெளிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். |
| கால்நடைகள் | | <p>அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதால், கால்நடைகளை பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம்.</p> <p>அதிக வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளதால், மழையில்லாத இடங்களில் கால்நடை மற்றும் கோழிக் குடில்களைச்சுற்றி நனைத்த சாக்கினை தொங்கவிடவும்.</p> |

அறுஞ் செய்தி

- இலேசானதூறல் மழையே எதிர்பார்க்கப்படுவதால், உழுத நிலங்களில் இறைவ சோளம் விதைத்து தொடர்ந்து நீர் பாசனம் செய்யவும்.

பேராசிரியர் மற்றும் தலைவர்

முதன் மை அலுவலர் (GKMS)

வேளாண் காலாடிலை வராய் சிகிஷையாக

